

சார்பு நீதிமன்றம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.

முன்னிலை : திரு.C.ஜெயப்பிரகாஷ், M.Com., M.L.,

சார்பு நீதிபதி, ஒட்டன்சத்திரம்

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமை

2057 திருவள்ளூர் ஆண்டு பராபவ வருடம் ஆவணி மாதம் 07ம் நாள்

அசல் வழக்கு எண்.06/2026

[CNR.No.TNDG19000162024]

பாரத ஸ்டேட் வங்கி (09588), ஒட்டன்சத்திரம்

அதன் கிளை மேலாளர்

... வாதி

/ எதிராக //

A.செல்வி

... பிரதிவாதி

இவ்வழக்கு கடந்த 08.01.2026ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 09.01.2026 ஆம் தேதி கோப்பிற்கு எடுக்கப்பட்டு, கடந்த 21.08.2026ம் தேதி என் முன்பு இறுதியாக விசாரணைக்கு வந்தபோது, வாதி தரப்பில் வழக்குரைஞர் திரு.K.A.காளிமுத்து அவர்கள் முன்னிலையாகியும், பிரதிவாதி தரப்பில் வழக்குரைஞர் திரு.V.பெருமாள் அவர்கள் முன்னிலையாகியும், எதிர்வழக்குரை தாக்கல் செய்யாத காரணத்தினால் கடந்த 15.06.2026ம் தேதி ஒருதலைபட்ச நிலைக்கு உட்படுத்தப்பட்டும், வழக்குரை, சான்றாவணங்கள், வழக்கு கோப்பு ஆகியவைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு, வாதி தரப்பு வழக்குரைஞரின் வாதுரை கேட்கப்பட்டும், இது நாள் வரை இந்நீதிமன்ற பரிசீலனையில் இருந்து வந்து, இன்று இந்நீதிமன்றம் வழங்கும்,

தீ ர் ப் பு ரை

1. அசல் வழக்கானது வாதி வங்கியால் தாவா தொகையும், பின்வட்டி மற்றும் செலவுதொகை வேண்டி வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வாதி தாக்கல் செய்த வழக்குரை சுருக்கம் :

பிரதிவாதி ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்துள்ளார். பிரதிவாதி வாதி வங்கியில் தனிநபர் கடனாக ரூ.5,50,000/- தொகை கேட்டு, கடந்த 12.10.2020ம் தேதி மனு செய்ததில்,

மேற்படி மனு பரிசீலிக்கப்பட்டு கணக்கு எண்.39726327832 என்ற எண்ணில் வாதி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடன் தொகைக்கு ரூ.11.60% வீதம் வட்டி செலுத்துவதாக பிரதிவாதி ஒப்புக்கொண்டுள்ளார். பிரதிவாதி மாதாந்திர தவணை ரூ.10,639/- வீதம் 72 மாதங்களில் செலுத்தி வைப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். தனிநபர் கடனின் நிபந்தனைக்களுக்கும், வங்கியின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படுவதாகவும், ரிசர்வ் வங்கியின் உத்தரவிற்கிணங்க வட்டி விகிதத்தில் அவ்வபோது ஏற்படும் மாற்றங்களுக்கு கட்டுப்படுவதாகவும் பிரதிவாதி உறுதி அளித்துள்ளார். வங்கிக்கு பிரதிவாதி கடந்த 12.10.2020ம் தேதி தனிநபர் கடன் ஒப்பந்தமும், Arrangement letter மற்றும் Irrevocable Standing Instruction எழுதிக்கொடுத்துள்ளார். கடந்த 01.12.2023ம் தேதி தாவா கடன் சம்பந்தமாக பிரதிவாதி வாதியின் வங்கிக்கு உயிர்ப்பு கடிதம் எழுதிக்கொடுத்துள்ளார். தாவா கடன் தொகையில் பிரதிவாதி கடந்த 21.05.2024ம் தேதி ரூ.10,914/- செலுத்தியுள்ளார். தாவா கடன் தொகையை செலுத்தும்படி பலமுறை நேரில் வாதி வங்கி அதிகாரிகள் பிரதிவாதியை கேட்டும், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை பிரதிவாதி செலுத்தவில்லை. வாதி வங்கி பராமரித்துவரும் கடன்கணக்கு பட்டியலின்படி கடந்த 05.01.2026ம் தேதி வரை பிரதிவாதி ரூ.4,79,990/- தொகையும், அதற்கு 11.60% சதவீதம் பின்வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என வாதி வங்கியால் இந்த அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. வாதி தரப்பில், வாதி வங்கியின் கிளை மேலாளர் தன்னை வா.சா.1 ஆக விசாரித்து, வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்து, வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

4. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சனை யாதெனில், வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகையும், பின்வட்டியும், செலவுதொகையும் வாதி வங்கிக்கு, பிரதிவாதி செலுத்த வேண்டுமா? என்பதே தீர்மானிக்க வேண்டிய பிரச்சனையாகும்.

5. பிரச்சனைக்கான தீர்வுகள்:

5.1. வாதி தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை இந்நீதிமன்றம் பரிசீலனை செய்து பார்க்கும்போது, கடந்த 12.10.2020ம் தேதி வாதி வங்கியில், பிரதிவாதி தனிநபர் கடனாக ரூ.5,50,000/- தொகை கடனாக கேட்டு கடன் விண்ணப்பம் கொடுத்துள்ளது வா.சா.ஆ.1 ஆவணத்தின் வழியாகவும், பிரதிவாதி, வாதி வங்கியிடம் பெற்ற தனிநபர் கடனுக்காக ஒப்பந்தங்கள், Arrangement Letter, Irrevocable Standing Instruction எழுதிக்கொடுத்துள்ளது வா.சா.ஆ.2 முதல் வா.சா.ஆ.4 ஆவணங்களின் வழியாகவும், கடனை ஒப்புக்கொண்டு பிரதிவாதி உயிர்ப்பு கடிதம் எழுதிக்கொடுத்துள்ளது வா.சா.ஆ.5 ஆணத்தின் வழியாகவும் அறிய முடிகிறது.

5.2. வாதி தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள வா.சா.ஆ.6 கடன் கணக்கு பட்டியலை இந்நீதிமன்றம் பரிசீலனை செய்து பார்க்கும்போது, வாதி வங்கியிடமிருந்து பிரதிவாதி தனிநபர் கடன் வேண்டி ரூ.5,50,000/- தொகை பெற்றிருப்பதும், மேற்படி தொகைக்கு கடந்த 05.01.2026ம் தேதி வரை அசல், வட்டி சேர்த்து ரூ.4,79,990/- தொகை செலுத்த வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

5.3. வாதி தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களிலிருந்தும், வா.சா.1 என்பவர் முன்னிலைப்படுத்தியுள்ள சாட்சியத்திலிருந்தும், வாதி வங்கியில், பிரதிவாதி தனிநபர் கடன் வேண்டி ரூ.5,50,000/-தொகை கடனாக பெற்றிருப்பதும், பிரதிவாதி பெற்ற கடனை ஒப்புக்கொண்டபடி திருப்பிச்செலுத்தாமல், கடந்த 05.01.2026ம் தேதிவரை வழக்குரை தொகை ரூ.4,79,990/- நிலுவையில் இருப்பது வாதி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வா.சா.1 சாட்சியத்தின் வழியாக இவ்வழக்கிற்கான வழக்குமூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடவடிக்கையில், வாதியின் வழக்கை பிரதிவாதி எதிர்கொண்டு நடத்தாமல் ஒருதலைபட்சநிலையில் உள்ளார். வாதி வங்கி நிர்ணயித்துள்ள விதிகளை ஒப்புக்கொண்டு பிரதிவாதி கடன்பெற்று, மேற்படி கடனை திருப்பிச்செலுத்தாத நிலையில், வா.சா.ஆ.6 கடன் கணக்கு பட்டியலின்படி, வாதி வங்கிக்கு, பிரதிவாதி தொகை ரூ.4,79,990/- செலுத்த வேண்டும் என்பது ஏற்படையதாக உள்ளது. வாதி தரப்பில் முன்னிலைப்படுத்தியுள்ள வா.சா.ஆ.1 முதல்

வா.சா.ஆ.6 வரையிலான சான்றாவணங்கள் மற்றும் வா.சா.1 என்பவரின் சாட்சியத்தின் வழியாக வாதி தர்ப்பு வழக்கானது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வழக்குரையில் குறிப்பிட்டுள்ள வட்டி விகிதம் வாதி வங்கியால் கோரப்படும் வட்டி காலக்கடனை (Term Loan) பொறுத்து அதிகமாக உள்ள நிலையில், உரிமையியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 34ன் கீழாக வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதே சரியானதாக இருக்கும் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கின்றது. எனவே, வழக்குரை தொகை ரூ.4,79,990/- தொகையும், மேற்படி தொகைக்கு வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து, தீர்ப்பாணை நாள்வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியும், தீர்ப்பாணை நாள்முதல் தொகை செலுத்தப்படும் நாள்வரை ஆண்டொன்றுக்கு 6% வட்டியும், செலவு தொகையும், வாதி வங்கிக்கு, பிரதிவாதி செலுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதே நீதியின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.

6. முடிவில்,

வழக்குரை தொகை ரூ.4,79,990/-தொகையும், மேற்படி தொகை தொகைக்கு வழக்கு தாக்கல் செய்த 08.01.2026ம் நாளிலிருந்து, தீர்ப்பாணை நாளான 24.08.2026ஆம் நாள்வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியும், தீர்ப்பாணை நாள்முதல் தொகை செலுத்தப்படும் நாள்வரை ஆண்டொன்றுக்கு 6% வட்டியுடன், தாவா செலவு தொகையும் வாதி வங்கிக்கு, பிரதிவாதி செலுத்த வேண்டும் என்று இவ்வழக்கு செலவுத்தொகையுடன் அனுமதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்புரை என்னால் சுருக்கெழுத்து தட்டச்சுருக்கு நேரடியாக சொல்லப்பட்டு, அவரால் கணினியில் நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் பிழை திருத்தம் செய்யப்பட்டு, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் அவையறிய திறந்த நீதிமன்றத்தில் தீர்ப்புரை பகரப்பட்டது.

சார்பு நீதிபதி,
ஒட்டன்சத்திரம்

வாதி தரப்பு சாட்சிகள் :

வா.சா.1

-

மாரியப்பன்

-

வாதி வங்கியின்
கிளை மேலாளர்.

வாதி தரப்பு சான்றாவணங்கள்:

1	12.10.2020	பிரதிவாதி தாக்கல் செய்த தனிநபர் கடன் விண்ணப்பம் - அசல்	வா.சா.ஆ.1
2	12.10.2020	பிரதிவாதி வாதியின் வங்கிக்கு எழுதிக்கொடுத்த தனிநபர் கடனுக்கான ஒப்பந்தம் - அசல்	வா.சா.ஆ.2
3	12.10.2020	பிரதிவாதி வாதியின் வங்கிக்கு எழுதிக்கொடுத்த தனிநபர் கடனுக்கான Arrangement Letter - அசல்	வா.சா.ஆ.3
4	12.10.2020	பிரதிவாதி வாதியின் வங்கிக்கு எழுதிக்கொடுத்த தனிநபர் கடனுக்கான Irrevocable Standing Instruction - அசல்	வா.சா.ஆ.4
5	01.12.2023	பிரதிவாதி வாதியின் வங்கிக்கு எழுதிக்கொடுத்த உயிர்ப்பு கடிதம் - அசல்	வா.சா.ஆ.5
6	05.01.2026	வங்கி கணக்கு விபரப்பட்டியல் - உண்மை நகல்	வா.சா.ஆ.6

பிரதிவாதி தரப்பு சாட்சி

: இல்லை

பிரதிவாதி தரப்பு சான்றாவணங்கள்

: இல்லை

**சார்பு நீதிபதி,
ஒட்டன்சத்திரம்**